

III. DECLARATION - ප්‍රකාශනය - பிரகடனம்

I/We to the best of My/Our Knowledge hereby confirm that the statements contained in the proposal form are true and correct and I/We have not concealed, misrepresented or misstated any material fact.

I/We also agree to furnish any information, reports or records on the statement of health of the persons covered under this proposal or to submit any of the persons covering to undergo medical examination, as required by Amana Takaful PLC at my/our expenses.

I/We hereby agree that the Takaful contribution which I/We undertake to pay to Amana Takaful PLC (Company) as Tabarru (Donation) be credited to the Takaful Fund of the company which the company will manage in various Takaful schemes under the Group Family Takaful Business and pay Takaful benefits to the participants as expressed in the Terms and conditions of this Takaful contract. I/We agree that the company shall take 30% of the Takaful Contribution as their fees for managing the above Takaful operations. I/We agree the company may invest the said fund in a manner deemed fit by the company and the profit from the investment if any be shared in a proportion of 50% to the Takaful Fund and 50% to the company on the basis of AL Mudarabah. Losses, if any, will be borne solely by the Takaful Fund.

If there is a surplus from the fund after payment of benefits to an participants who shall be entitled to such benefits under the said Takaful contract and deducting costs related to the fund, the same shall be distributed pro-rata among the current participants, provided always they have not incurred any claim and / or received any benefits under the said Takaful Contract whilst same is in force.

I/We hereby declare that the statement and the declaration in this proposal form shall be the basis of the contract of Takaful with the company and are deemed to be incorporated in the contract.

මා/අපගේ අවබෝධය අනුව මෙම යෝජනා ආකෘතිපත්‍රයෙහි සඳහන් කියවූ තොරතුරු සත්‍ය හා නිවැරදි බවත්, මා/අප විසින් කිසිදු තොරතුරක් සඟවා නොමැති බව, සාවද්‍ය ලෙස විස්තර කර හෝ සටහන් කර නොමැති බවත් මෙයින් සහතික කොට ප්‍රකාශ කරන්නෙමු.

එසේම මෙම යෝජනාව යටතේ ආවරණය ලබන පුද්ගලයින්ගේ සෞඛ්‍ය පිළිබඳ ප්‍රකාශනය සඳහා අවශ්‍ය තොරතුරු, වාර්තා හෝ සටහන් සපයා දීමට හෝ අමානා තකාල් PLC හි ඉල්ලීම අනුව, ආවරණය ලබන පුද්ගලයින් වෛද්‍ය පරීක්ෂණ සඳහා යොමු කිරීමට මම/අපි එකඟ වන්නෙමු/වන්නෙමු.

අමානා තකාල් PLC සමාගමේ තකාල් අරමුදල වෙත පරිත්‍යාගයක් වශයෙන් බැර කිරීම සඳහා මා/අප විසින් ලබාදීමට භාරගන්නා දායකත්ව මුදල, එය සමූහ තකාල් (රක්ෂණ) ව්‍යාපාරයෙහි සහ තකාල් ගිවිසුමේ නියමයන් සහ කොන්දේසි අනුව සහභාගිවන්නන්ගේ ප්‍රතිලාභ වෙනුවෙන් වන විවිධ රක්ෂණ සැලසුම් සඳහා සමාගම ගන්නා පියවර හා එකඟ වෙමු/වෙමු. ඉහත සඳහන් කළ මෙහෙයුම් කළමනාකරණය සඳහා තකාල් දායකත්ව මුදලෙන් 30%ක ප්‍රතිගතයක් සමාගම විසින් සිය ගාස්තු වශයෙන් අය කරනු ලැබීම හා මම/අපි මෙයින් එකඟ වෙමු/වෙමු. එසේම එම අරමුදල් සමාගමේ අවශ්‍යතාවයන්ට උචිත අයුරින් ආයෝජනයේ යෙදවීම සහ එම ආයෝජනයන්ගෙන් ලැබෙන ලාභයක් වෙනුවෙන් අල් මුදාලා නියමය අනුව එම ලාභයෙන් 50%ක් තකාල් අරමුදලට සහ 50%ක් සමාගමට වශයෙන් සමානුපාතිකව බෙදීම හා මෙයින් එකඟ වෙමු/වෙමු. කිසියම් අලාභයක් ඇතොත් එය තකාල් අරමුදල විසින් තනිව දැරිය යුතු වේ.

ඉහත තකාල් ගිවිසුම අනුව ප්‍රතිලාභ ලැබීමට සුදුසුකම් ලබන සාමාජිකයින්ට අදාළ ප්‍රතිලාභ ලබාදීමෙන් සහ අරමුදලට අදාළ පිරිවැය අඩු කිරීමෙන් පසු අරමුදලේ ඉතිරියක් වන්නේ නම් ගිවිසුම අනුව සාමාජිකයින් හිමිකම් ලබාගැනීමක් සහ/හෝ ප්‍රතිලාභ ලබාගැනීමක් කර නොමැති නම් එම ඉතිරි අරමුදල ඔවුන් අතර අනුපාතිකව බෙදා දෙනු ලැබේ. මෙම යෝජනා පත්‍රයේ නිවේදන සහ ප්‍රකාශන තකාල් සමාගම සහ ගිවිසුම සඳහා පදනම් වන බවටත් ගිවිසුම සඳහා එය ඇතුළත් කිරීමටත් මෙයින් එකඟතාවය පළ කරමි/කරමු.

நான்/நாம் குறித்த பிரேரணை படிவத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் யாவும், எனது/எமது அறிவுக்குள்படியாவரை உண்மையானது எனவும் சரியானது எனவும் உறுதிப்படுத்துவதுடன், எந்தவொரு முக்கியமான தகவலையும் மறைத்தோ, திரிபுபடுத்தியோ, தவறாகவோ குறிப்பிடவில்லை என்பதை இத்தால் உறுதிப்படுத்துகிறேன்/நோம்

குறித்த காப்புறுதியின் கீழ் காப்பீடு பெறும் நபர்களின் ஆரோக்கியம் குறித்த எந்தவொரு தகவல், அறிக்கைகள் அல்லது பதிவேடுகள் போன்றவற்றை சமர்ப்பிப்பதற்கு அல்லது அமானா தகா.புல் இனால் கோரப்படுமிடத்து காப்பீட்டிற்கு உட்படவுள்ள நபர் எனது/எமது செலவில் மருத்துவ பரிசோதனை ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டு, அதன் அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு இணங்குகிறேன்/நோம்

நான்/நாம் அமானா தகா.புல் பிஎல்சி (கம்பனி) க்கு தபாரு (நன்கொடை) என்ற வகையில் பங்களிப்பு செய்வதற்கு ஒத்துக்கொண்டுள்ள தொகையானது, தகா.புல் நிதியத்தில் வரவு வைக்கப்பட்டு, குறித்த தொகை கம்பனியினால் குழும குடும்ப தகா.புல் வியாபாரத்தின் கீழுள்ள பல்வேறு தகா.புல் திட்டங்களில் முகாமைப்படுத்தப்பட்டு, குறித்த தகா.புல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தகா.புல் அனுசூலங்களை பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணங்குகின்றேன்/நோம். கம்பனியானது தகா.புல் பங்களிப்பின் 30% இணை மேற்குறித்த தகா.புல் செயற்பாடுகளை முகாமைப்படுத்துவதற்கான கட்டணமாக எடுத்துக்கொள்வதற்கு அனுமதிக்கிறேன் /நோம். கம்பனியானது மேற்குறித்த நிதியத்தினை நிறுவனத்தினால் பொறுத்தம் எனக் கருதப்படும் ஒரு முறையின் கீழ் முதலீடு செய்து, குறித்த முதலீட்டின் மீது கிடைக்கும் அனுசூலத்தின் 50% தகா.புல் நிதியத்திற்கும், 50% வீதம் நிறுவனத்திற்கும் என அல் முதாரபா அடிப்படையில் பகிர்ந்து வழங்கப்படும். நஷ்டங்கள் ஏற்படுமிடத்து, தகா.புல் நிதியத்தினால் முழுமையாக அவை பொறுப்பேற்றுக்கொள்ளப்படும்.

குறித்த நிதியத்தின் அனுசூலங்களை குறிப்பிட்ட தகா.புல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறிப்பிட்டவாறு அனுசூலங்களை பெறுவதற்கு உரித்தானவரான பங்கேற்பாளர்களுக்கு கொடுத்த பின்னரும், நிதியத்தின் சார்பான குறைப்பு செலவீனங்களின் பின்னரும் மேலதிகமாக இருப்பின், குறித்த தொகையானது விகிதாசார அடிப்படையில் நடைமுறை பங்கேற்பாளர்களுக்கு குறித்த தகா.புல் ஒப்பந்தம் அமுலில் இருக்கும் வேளையில் ஏதாயினும் உரிமைக்கோரிக்கைகள் மற்றும் அல்லது அனுசூலங்களை பெற்றுக்கொள்ளாதவிடத்து, பகிர்ந்தளிர்க்கப்படும். நான் /நாம் மேற்குறிப்பிட்ட பிரேரணைப் படிவத்தில் தெரியப்படுத்தியுள்ள அறிக்கைகள் மற்றும் பிரகடனங்களே, கம்பனியுடனான குறித்த தகா.புல் ஒப்பந்தத்தின் அடிப்படை என்பதை அறிந்துள்ளதடன், அவை குறித்த ஒப்பந்தத்தில் இணைக்கப்படுவதற்கும் இனக்கம் தெரிவிக்கிறேன்/நோம்.

.....
Date
දිනය திகதி

.....
Official Seal
கிල මුදුව
அளுவளக முத்திரை

.....
Authorized Signatory
බලධාරී අත්සන
அதிகாரியின் கைஒப்பம்

IV. NOTES ON THE TERMS AND CONDITIONS - නියමයන් සහ කොන්දේසි පිළිබඳ සටහන් - நியதி, நிபந்தனைகள் பற்றிய குறிப்புகள்

1. Existing health conditions – No Benefit shall be payable under Group Family Takaful Plan for the Death or Disablement of any of the person covered due to illness which already existed prior to the date of Entry
 සෞඛ්‍ය සම්බන්ධයෙන් පවතින කොන්දේසි - මෙහි සාමාජිකත්වය ලබාගැනීමට පෙර සිට පැවති කිසියම් රෝගී තත්ත්වයක් හේතුවෙන් සිදුවන මරණයකදී හෝ ආබාධිත තත්ත්වයකට පත්වීමකදී සමූහ පවුල් තකාල් (රක්ෂණ) සැලසුම යටතේ කිසිදු ප්‍රතිලාභයක් ලබාගත නොහැක.
 ஏற்கனவே நிலவிய தேகாரோக்கிய நிலைமைகள் - அங்கத்தவம் பெறுவதற்கு முன்னர் நிலவிய நோய் காரணமாக காப்பீடு செய்யப்பட்டுள்ள எவரேனும் ஒரு நபர் மரணித்தால் அல்லது இயலாமைக்கு உட்பட்டால் குழும குடும்ப தகாபுல் திட்டத்தின் கீழ் எந்த அனுசூலமும் செலுத்தப்பட மாட்டாது.